

களேவிகளகைக் கட்டேடார் அந்த மனிதர். மாணவர்களிடம் இருந்துதான் பல நல்ல முன்னோக்கு சிந்தனை கருத்துக்களைப் பெற முடியும் என்பது அந்த மனிதருக்கு தெரிந்திருக்கின்றது போலும்.

கலந்துரையாடலின் இறுதியில் “நீங்கள் யாராவது ஏதாவது என்னிடம் கடைக்க விரும்புகின்றீர்களா?” என்று கட்டேடார் அந்த மனிதர். உடனே சக மாணவி ஒருவர் கட்டேடார் “நீங்கள் என்ன படித்திருக்கின்றீர்கள்? அதாவது உங்கள் கல்வித்தகமலை என்னவென்று நாங்கள் அறிந்துகொள்ள முடியுமா?” என்று. உடனே அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். “நான் உங்கள் விரிவுரையாளரைப்போல் மதுகலமாணிப்பட்டம் பெற்றவனல்ல. நான் இந்த தொழிற்சாலையில் வலையை செய்யத்தொடங்கி பலருக்கும் வலையைப்பகொடுத்த பின்பு சில சட்ட திட்ட நடமாற்றகைகளுக்காக தொழில் நுட்பகல்லரியில் பிள்ளோமாப்பட்டம் பெற்றேன். என அனுபவம்தான் என மூதற்கல்வி” என்று முடித்தார் அந்த மனிதர்.

எத்தனை எத்தனை பொறியியலாளர்கள், தொழில் நுட்பவியலாளர்களுக்கெல்லாம் நிர்வாகியாக இருக்கின்றார் இந்த மனிதர் என்று ஆச்சரியப்பட்டதோடு, ஒரு புதிய அனுபவத்தைப்பெற்ற மன நிறைவோடு வீட்டுநோக்கிச்சென்றோம்.

“மூயற்சிதான் அனுபவம்
அனுபவம்தான் கல்வி”

g.y_@hotmail.com